

உடனடி வெளியீட்டுக்காக

## நகராட்சியின் பேருந்து போக்குவரத்து மற்றும் உள்கட்டுமானவசதிகள் பற்றிய முக்கியமான முன்னுரிமையான விஷயங்களுக்காக ப்ராம்பட்டன் நகரம் தொடர்ந்து வாதிடுகிறது

ப்ராம்பட்டன், ON (நவம்பர் 26, 2021) – இந்த வாரத்தில், ப்ராம்பட்டன் நகராட்சியின் பேருந்து போக்குவரத்து மற்றும் உள்கட்டுமானத்திற்கான முன்னுரிமை கொண்ட விஷயங்களை கூட்டு அரசாங்கத்திடம் வாதிடுவதற்காக *ஒட்டாவா* நகரில் ப்ராம்பட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரின் மேயர் பேட்ரிக் ப்ரவுன், பிராந்திய கவுன்சிலர்கள் மிச்சேல் பல்லேஸ்சி மற்றும் ரொவீனா சான்ட்டோஸ் மற்றும் நகரின் அலுவலர்களுடன் இணைந்து கொண்டனர்.

கூட்டு அரசாங்கத்துடன் கூட்டு சேர்தல் மற்றும் நகரில் முதலீடு செய்தல் என்பது நகரின் குடியிருப்புவாசிகளுக்கு, அனைவரையும் உள்ளடக்கிய, ஆரோக்கியமான மற்றும் நிலைத்து நிற்கவல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க உதவுகிறது. அனைத்து ப்ராம்பட்டன்வாசிகளுக்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முன்னுரிமை கொண்ட விஷயங்களை முன்கூட்டியே முன்னெடுத்துச் செல்லவும் கூட்டு அரசாங்கம் உதவுவதை நகர நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மாகாண அளவிலான சராசரியில் ப்ராம்பட்டன் மூன்று மடங்கு வளர்ச்சியடைந்து வருகிறது. பீல் பிரதேசத்தில், 2001 மற்றும் 2019 ஆண்டுகளுக்கிடையில் 70 சதவீத மக்கள்தொகை வளர்ச்சியைக் கண்டுள்ளது; அதாவது இந்த வளர்ச்சியை எதிர்கொள்ள போக்குவரத்தில் முதலீடு செய்வதே முன்னுரிமையான விஷயம் என அர்த்தமாகிறது.

ப்ராம்பட்டன் நகரவாசிகளில் 75 சதவீதத்தினர் பொதுப் பேருந்து போக்குவரத்தினையே உபயோகிக்கின்றனர், அதை கொடுப்பவர் யார் என தெரிந்துள்ளனர், மற்றும் இன்னும் சிறந்த பேருந்து போக்குவரத்து இருந்திருக்க வேண்டும் என 85 சதவீத ப்ராம்பட்டன் நகரவாசிகள் நம்புகின்றனர். கூட்டு அரசாங்கமும் அந்தந்த மாகாண அரசுகளும் சேர்ந்து ப்ராம்பட்டன் நகரில் இருக்கும் LRT க்கு நிதியாதாரம் அளிக்க வேண்டும் என 89 சதவீத மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

2021 ஆம் ஆண்டின் கூட்டமைப்பு அரசுக்கான தேர்தலின்போது, பேருந்துபோக்குவரத்து மற்றும் உள்கட்டுமானம் ஆகிய முன்னுரிமை கொண்ட விஷயங்களுக்கு கூட்டு அரசாங்கத்துடன் கூட்டு சேரும் விதத்திலான நிதி திரட்டல் தேவை என நகர நிர்வாக கோடிட்டு காட்டியது. அந்த முன்னுரிமையான விஷயங்களில் அடங்குபவை:

- மெயின் ஸ்டீட்-லிருந்து ப்ராம்பட்டன் GO வரையில், முழுக்கவும் நிதியளிக்கப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து [Light Rail Transit (LRT)] (கூட்டமைப்பிடம் கேட்கவிருப்பது \$850M)
- க்வீன் ஸ்டீட்-ஹைவே 7 ராப்பிட் பேருந்து போக்குவரத்து / ஸூம் எக்ஸ்ப்ரஸ்வே பிராந்திய இணைப்புக்கள் (கூட்டமைப்பிடம் கேட்கவிருப்பது \$250M)
- மேம்படுத்தப்பட்ட உள்கட்டுமான அமைப்பிற்காக சைபர் செக்யூர் கேட்டலிஸ்ட் (Cybersecure Catalyst) மானிய ஒப்புதல் (கூட்டமைப்பிடம் கேட்கவிருப்பது \$80M)
- இ-பேருந்துகள் தொகுப்பிற்கான மூன்றாவது மின்சார வசதி செய்து தருதல் (கூட்டமைப்பிடம் கேட்கவிருப்பது \$75M)
- செயல்பாடு மிக்க போக்குவரத்து நெட்வொர்க்-ஐ விரிவாக்குதல் (20-ஆண்டுக் கால செயல்பாடு மிக்க போக்குவரத்து திட்டம் – கூட்டமைப்பிடம் கேட்கவிருப்பது \$42.2M)

### லின்குகள்

- [அரசு உறவுகள் – ப்ராம்பட்டன் நகரம் \(Government Relations – City of Brampton\)](#)
- [2021 கூட்டரசின் முன்னுரிமை விஷயங்கள் – ப்ராம்பட்டன் நகரம்](#)
- [ப்ராம்பட்டன் LRT விரிவாக்கம்](#)

### அறிஞர் கூற்றுக்கள்

கனடாவின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ப்ராம்பட்டன் ஒன்றாகும்; எங்கள் பேருந்து போக்குவரத்து அமைப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை பசுமை மற்றும் நிலைத்துநிற்கும் தன்மை கொண்ட வழியில் விரிவாக்கம் செய்வது என்பது ஒரு முக்கிய முன்னுரிமைகொண்ட விஷயமாகும். இந்த கவுன்சில் காலமானது, எதிர்காலத்தை உருவாக்குவதிலும், நமது நகரத்தில் வசிப்பவர்களுக்கான முன்னுரிமை கொண்ட விஷயங்களை நாங்கள் முன்னெடுப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. ஒட்டாவாவில் உள்ள எங்கள் கூட்டாட்சி பங்களிகளுடன் திறந்த மனதுடன் இருப்பது மற்றும் நாங்கள் பகிர்ந்துகொண்ட முன்னுரிமையான விஷயங்களை முன்னெடுத்துச் செல்வதில் எங்கள் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நான் பாராட்டுகிறேன்.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

சமீபத்திய ஆண்டுகளில், மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு அரசாங்க உறவுகளுக்கான ப்ராம்பட்டன் நகரின் அணுகுமுறையே வழிவகுத்தது. இப்போதும், எதிர்காலத்திலும் நமது நகரம் தொடர்ந்து வளர்ச்சியடையும் போது,

ப்ராம்பட்டனுக்குப் பயனளிக்கும் திட்டங்களில், நகர ஊழியர்கள் நமது கூட்டாட்சி அரசாங்க அமைப்புடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவார்கள்.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரிப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)